



175

### Proceedings of the Commissioner Coimbatore Municipal Corporation, Coimbatore.

Present: J.Sravan Kumar, IAS.

Date : 16/4/2019

Online Application No: 0378/19/N

B.A No. : BA/0220/2019/MH3/N

B.L No.

: BL/0311/2019/MH3/N

LPA ROC No

: 1083 / 2017 / 276-3

PP No

: 27 21 2019 '2' 276/3

#### Building License

**Sub :** Building License – Coimbatore City Municipal Corporation Construction of New Constructed Building at Door No. / Plot No.: - in Approved Layout With LPADTP No / Regularised layout No.: L.P NO:237/2018 DT:28.01.2019, SF No.: 92/3A, 92/3B, 92/4A AND 92/4B, TS No.: -, in SARAVANAMPATTI VILLAGE Village/Locality, - Street, Nearest Landmark : - , Coimbatore – approval of Building Plan License issue regarding.

**Ref :** 1. Application of Thiru/Tmt, A.P.VINCENTRAJ dated 1/3/2019

2. Technical Approval Date : 16/4/2019

#### **ORDER**

Building Permission is granted to Thiru A.P.VINCENTRAJ to construct New Constructed Building at Door No. / Plot No.: - in Approved Layout With LPADTP No / Regularised layout No.: L.P NO:237/2018 DT:28.01.2019, SF No.: 92/3A, 92/3B, 92/4A AND 92/4B, TS No.: -, in SARAVANAMPATTI VILLAGE Village/Locality, - Street, Nearest Landmark : - , Coimbatore as per approved plan for 3 years from 16/4/2019 to 16.4.2022 subject to the condition as detailed below.

Number of Dwelling = 144

Total Number of Floors = 1Stilt+4

Height of the Building = 14.78(Mtr)

Total Floor Area = 14365.45 (Sq.Mtr)

PIN Code of the location = 641035

Budget Code	Charges Head	Amount	Account Number	IOB Challan Number	Challan Paid Date
1019	License Fees	1,043,000.00	322600	442186	27/2/2019
1043	Debris Fees	152,000.00			
1045/3	Application Fee	85.00			
1054	Attested copy fees	240.00			
1045	Other	100.00			
4020 (1)	Security Deposit	1,201,900.00	333000	442186	27/2/2019
1081/3	Under Ground Drainage fees	1,240,000.00	322700	442186	27/2/2019
4050/2	Labour Welfare Fund	1,360,740.00	333700	442186	27/2/2019

1. A Black Board, measuring 2' X 1' and engraving the details of Name of the building owner building License No date of license, extension of period, name of the Contractor, who is executor of the work, in white color, should be displayed in the front of the building so as to enable to find it out easily at entrance.
2. The approved / revised plan should be made available at the premises, for inspection of the Authorities concerned, on demand.
3. Should apply, in the prescribed form for the assessment of property tax, for the constructed building as per section 129 of City Municipal Corporation Act 1981, along with a copy of the approved plan, within 15 Days, from the date of completion of building or date of occupation which ever is earlier.
4. The deviation from approved plan / unauthorized construction is liable for the levy and collection of penalty of Rs. 50/- per 100 Sq. ft. and thereof per half year under section 283 of Corporation act.
5. The construction should be only in accordance with the approved plan. No electricity and Water Supply connection is permissible, for the deviated/ unauthorized construction of buildings.
6. If any deviation of approved plan is required, a revised plan should be submitted for approval and construction should commence only after a fresh license is obtained prosecution will be launched against the defaulters, under section 447 of Corporation Act or unauthorized construction will be demolished by the office under section 296 of Corporation Act.
7. The license should be renewed on expiry of the license period/ duly applying in the prescribed form and remitting the amount due.
8. The Electricity Service connection if any should be removed, before the commencement of the construction, in the case of reconstruction of existing building.
9. The new building should not be occupied, unless order is obtained from the Corporation under section 26, 33 of the Public Health Act.
10. No debris should be dumped on the Public Streets.
11. Tree planting should be done in the vacant place of the site.
12. Rain Water Harvesting should be provided on completion of the Building.
13. Solar Water Heater should be erected on completion of the Building.
14. Mosquito breeding should be controlled in their respective premises, if not a fine of Rs. 1000/ will be imposed by the Corporation .
15. Segregation of garbage for disposal should be done by the occupancies, if not a fine of Rs. 100/ will be imposed by the Corporation.

Encl : Approved plan

To.

Thiru : A.P.VINCENTRAJ

Address: 392, LAKSHMANAN NAGAR, GANDHIPURAM 2 STREET EXTENSION, CBE

Phone No. : 9025050222

- Copy : 1. Assistant Executive Engr – Planning, ( NORTH ) Zone.  
 2. Assistant Revenue officer.

FOR Commissioner  
 16/11/19

179

கோயம்புத்தூர் உள்ளூர் திட்டக் குழும உறுப்பினர் செயலர் (பொறுப்பு)  
அவர்களின் நடவடிக்கைகள்  
முன்னிலை: திரு. S. தனராசு, பி.இ.,  
திட்ட அனுமதி  
நகர் ஊரமைப்புச்சட்டம் 1971 பிரிவு 49-ன் கீழ்

ந.க.எண். 1283/2017/உதிசு-3

நாள்: 28.01.2019

தி.அ. எண். 27 "அ" முதல் "உ" வரை /2019

உள்ளாட்சியின் பெயர்: கோயம்புத்தூர் மாநகராட்சி (வடக்கு மண்டலம்)

பொருள் : திட்ட அனுமதி - கோயம்புத்தூர் உள்ளூர் திட்டக் குழுமம் - கோயம்புத்தூர் மாநகராட்சி - வடக்கு மண்டலம் - சரவணம்பட்டி கிராமம் - க.ச. எண்கள் 92/3A, 3B, 4A, 4B - ல் 6300.0 சமீ - பரப்புள்ள இடத்திற்கு மனையில் ஒப்புதலும் அம்மனையில் அமையும் பிளாக் 1 ல் உத்தேச ஸ்டீல்ட் + 4 தளங்களில் வணிக உபயோக கட்டிடம், பிளாக் -2 ல் உத்தேச ஸ்டீல்ட் + 4 தளங்களில் 144 குடியிருப்புகள் கொண்ட தொகுப்பு குடியிருப்பு கட்டுமானத்திற்கு திட்ட அனுமதி வழங்கிட நகர் ஊரமைப்பு ஆணையர் அவர்கள் இசைவு வழங்கப்பட்டது - திட்ட அனுமதி வழங்குதல் - தொடர்பாக.

- பார்வை :
1. நகர் ஊரமைப்பு ஆணையர் சென்னை அவர்கள் செயலாணை கடிதம் ந.க.எண். 7527/2017/பிஏ, நாள் 05.10.2018
  2. உதவி ஆணையாளர், வடக்கு மண்டலம், கோயம்புத்தூர் மாநகராட்சி அவர்கள் கடிதம் ந.க.எண். 11380/2016/HI(N) நாள் 23.01.2017
  3. மனுதாரர் திரு. A.P. வின்சென்ட்ராஜ், (பவந்தாரர்) கோயம்புத்தூர் அவர்கள் விண்ணப்பம் நாள் 9.3.2017, 14.6.2018 & 26.09.2018
  4. அரசாணை நிலை எண். 86, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை நாள். 28.03.2012
  5. அரசாணை எண். 135, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை நாள். 21.07.2017
  6. கோயம்புத்தூர் உள்ளூர்திட்டக்குழும தீர்மானம் எண்.02, நாள். 24.01.2019
  7. மனுதாரர் கட்டணம் செலுத்தப்பட்டு பெறப்பட்ட நாள்.10.12.2018 மற்றும் 02.01.2019
  8. Shelter Fund கட்டணத்தொகை செலுத்துவதற்கான உறுதிமொழி பெறப்பட்ட நாள் 20.11.2018

\*\*\*\*\*

181

உத்தரவு:

பார்வை 1-ல் காணும் நகர் ஊரமைப்பு ஆணையர், அவர்கள் நடவடிக்கையின்படி கோயம்புத்தூர் உள்ளூர் திட்டக்குழுமம், கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம், சரவணம்பட்டி கிராமம், க.ச. எண்கள் 92/3A, 3B, 4A, 4B - ல் 6300.0 சமீ பரப்பு கொண்ட மனையிடத்திற்கு "A முதல் F வரை" என எல்லையிட்டு மனையிட ஒப்புதலும் அம்மனையில் அமையும் உத்தேச பிளாக் 1 ல் உத்தேச ஸ்டில்ட் + 4 தளங்களில் வணிக உபயோக கட்டிடம், பிளாக் -2 ல் உத்தேச ஸ்டில்ட் + 4 தளங்களில் 144 குடியிருப்புகள் கொண்ட தொகுப்பு குடியிருப்புகள் கட்டுமானத்தின் வரைபடத்திற்கு க.வ/ந.ஊ.இ எண். 237/2018 என எண்ணிட்டு திட்ட அனுமதி வழங்க இசைவளிக்கப்பட்டுள்ள, அம்மனையில்,

மனையிடத்தின் பரப்பளவு = 6300.0 சதுரமீட்டர்

தளங்கள்	FSI Area sq.m	Non FSI Area sq.m	Total Area Sq.m	Usage
<b>Block - 1 (Commercial Building)</b>				
ஸ்டில்ட் தளம்	-	531.15	531.15	Parking
முதல் தளம்	525.46	2.90	528.36	Lawyers Office
இரண்டாம் தளம்	525.46	2.90	528.36	Auditors Office
மூன்றாம் தளம்	525.46	2.90	528.36	Architects Office
நான்காம் தளம்	525.46	2.90	528.36	Engineers Office
டெரஸ் தளம்	-	81.11	81.11	
<b>மொத்தப்பரப்பு</b>	<b>2101.84</b>	<b>623.86</b>	<b>2725.70</b>	
<b>Block - 2 (Apartment Building)</b>				
ஸ்டில்ட் தளம்	-	2383.56	2383.56	Parking
முதல் தளம்	2200.46	91.87	2292.33	36 Dwellings
இரண்டாம் தளம்	2200.46	91.87	2292.33	36 Dwellings
மூன்றாம் தளம்	2200.46	91.87	2292.33	36 Dwellings
நான்காம் தளம்	2200.46	91.87	2292.33	36 Dwellings
டெரஸ் தளம்	-	86.87	86.87	
<b>மொத்தப்பரப்பு</b>	<b>8801.84</b>	<b>2837.91</b>	<b>11639.75</b>	<b>144 Dwellings</b>
<b>நிகர மொத்தப்பரப்பு</b>	<b>10903.68</b>	<b>3461.77</b>	<b>14365.45</b>	

FSI : 10903.68 sq.mt

OSR : 630.0 sq.mt (ஒதுக்கீடு செய்யப்படவில்லை)

PC = 46.31 %

FSI = 1.732,

Nos. of Car Parking Provided : 27 Nos

183

கொண்ட கட்டுமானத்திற்கு திட்ட அனுமதி எண். 27 "அ" முதல் "உ" வரை /2019

என்ற எண்ணில் 28.01.2019 முதல் 5 (ஐந்து) வருட காலத்திற்கு கீழ்க்காணும் நிபந்தனைகளுடன் திட்ட அனுமதி அளிக்கப்படுகிறது.

பார்வை 1 ல் கண்டுள்ள நகர் ஊரமைப்பு ஆணையர் அவர்கள் நடவடிக்கையில் குறிப்பிட்டுள்ள அனைத்து நிபந்தனைகளும் பொருந்தும்.

**சிறப்பு நிபந்தனை-1**

1. It is responsibility of the builders to ensure safe bearing capacity of the soil and adequacy of the foundations
2. Planning permission is issued in accordance with the provisions of the Town and Country Planning Act and the rules made there under and does not cover the structural stability aspects including the safety during the construction which are covered under the Building rules under the local bodies Act. Planning permissions is issued subject to the condition that the applicant/developer and also the architects / licensed surveyors and the structural engineer associated with the development shall ensure that developments shall be structurally sound and adequate safety measures are taken during the process of construction.
3. நகர் ஊரமைப்புத் துறை சட்டப்பூர்வமாக தொழில் நுட்ப அனுமதி/திட்ட அனுமதி அளிப்பதன் மூலம் விண்ணப்பதாரரின் பேரில் உள்ள நில உரிமையை உறுதிப்படுத்த வில்லை. தொழில் நுட்ப அனுமதி/திட்ட அனுமதி அளிப்பதற்கு முன்பு விண்ணப்ப தாரரின் விண்ணப்பத்துடன் சமர்ப்பித்த ஆவணங்களில் (கிரையப்பத்திரம், குத்தகை பத்திரம், பட்டா, தானப்பத்திரம், பொது அதிகார பத்திரம் மேலும் பல) விண்ணப்பதாரர் வளர்ச்சி செய்ய உரிமையுள்ளதா என்று மட்டுமே சரிபார்க்கப்படுகிறது. அதன் மூலம் முதற்கட்டமாக விண்ணப்பதாரருக்கு வளர்ச்சி செய்ய உரிமை உள்ளதா என்று பார்க்கப்படுகிறது.  
சொத்தினை வாங்க விரும்பும் எந்த நபரும், விண்ணப்பதாரருக்கு சொத்தின் மீது உள்ள உரிமையை தனியாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் அதன் மேல் வேறு யாரேனும் தனி நபர் உரிமை கோரினால் அவர்கள் அதனை பொருத்தமான தகுதியுள்ள நீதிமன்றத்தின் முன் தீர்த்துக்கொள்ளலாம். இதனை முடிவு செய்ய நகர் ஊரமைப்புத் துறை பொருத்தமான அமைப்பு அல்ல.
4. மத்திய மற்றும் மாநில அரசு துறையிடமிருந்து பெறப்பட்ட தடையின்மை சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் அனைத்தும் கண்டிப்பாக நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.
5. The Provision in the G.O (Ms)No. 17, Housing and Urban Development (UD4)(3) Department Dated. 05.02.2016 relation to installation and use of solar energy system should be followed.
6. The Tamil Nadu Government in G.O.Ms No. 112, Housing and Urban Development Department Dated. 22.06.2017 has approved the Tamil Nadu Real Estate (Regulation & Development) Act 2016. The Promoter has to advertise, market, book, sell or offer for sale, or invite persons to purchase in any manner any plot, apartment or building, as the case may be, in any Real Estate Project or Part of it only after registering the Real Estate Project with the Real Estate Regulatory Authority.

185

7. பார்வை 1 ல் சுட்டிய நகர் ஊரமைப்பு ஆணையர் சென்னை அவர்களின் நடவடிக்கை கடிதத்தில் சிறப்பு நிபந்தனை 7 ன்படி உத்தேச மனையில் அமையும் 10% OSR பரப்பிற்கான மனுதாரரால் அரசு வழிகாட்டி மதிப்பு ரூபாய். 22,71,800/- SBI Treasury Branch, Challan No. 92, Date 06.12.2018 ன் மூலம் செலுத்தப்பட்டுள்ளது.
8. பார்வை 8ல் சுட்டிய உறுதிமொழியின்படி Shelter Fund க்கான கட்டணம் சென்னை உயர்நீதிமன்ற வழக்கு தீர்ப்பின் அடிப்படையில் செலுத்தப்பட வேண்டும்.

### பொது நிபந்தனைகள்

1. திட்ட அனுமதியானது பிரிவு 49 நகர் ஊரமைப்புச் சட்டம் 1971 (சட்டம் 35-1972)-ன் கீழ் ஒப்புதல் வழங்கப்பட்டதாகும்.
2. பிரிவு 80, நகர் ஊரமைப்பு சட்டம் 1971 (சட்டம் 35-1972)ன்படி எந்த நபராவது இந்த உத்தரவு அல்லது தீர்மானத்தினால் பிரிவு 49 அல்லது 64(1)-ன் கீழ் மறுக்கப்பட்டிருப்பின் உத்தரவு அளிக்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு மாதத்திற்குள் நகர் ஊரமைப்பு இயக்குநர்/அரசுக்கு மேல்முறையீடு செய்யலாம்.
3. கோயம்புத்தூர் உள்ளூர்திட்டக்குழும உறுப்பினர் செயலர் திட்ட அனுமதி அளித்த பிறகு
  - (i) திட்ட அனுமதி பெற தவறான விவரம் மனுதாரரால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலோ
  - (ii) சட்டப்படி சரியான வழிமுறைகள் கடைபிடிக்கத் தவறியிருந்தாலோ, உறுப்பினர் செயலர், மேற்கண்ட காரணத்தின் அடிப்படையில் திட்ட அனுமதியினை மாற்றவோ ரத்து செய்யவோ உரிமையுண்டு.
4. (i) அரசாணை எண்.138 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள் 11.10.2002-ன்படி மழைநீர் சேகரிப்பு குழிகள் வரைபடத்தில் காட்டியுள்ளவாறு அமைக்கப்பட வேண்டும்.
  - (ii) குளியல் அறை மற்றும் Wash Basin கூழிநீர் சுத்திகரித்து கழிப்பாய்களுக்கு பயன்படுத்தும் வகையில் சாதனங்கள் பொருத்தப்பட வேண்டும்.
5. சூரிய வெப்ப கட்டமைப்பு (Solar Water Heating System) அமைக்கப்பட வேண்டும்.
6. மனையில் கட்டிடம் கட்டும்போது Fly Ash Bricks & Materials கண்டிப்பாக பயன்படுத்தப்பட வேண்டும்.
7. (i) வரைபடத்தில் காட்டியுள்ளவாறு பக்கத்திறவிடங்கள் அதன்படியே நிலைநிறுத்தப்பட வேண்டும்.
  - (ii) மனையில் அமையும் குடிநீர் மேல்நிலைத்தொட்டி மற்றும் கிணறு ஆகியவைகளுக்கு கொசுத் தடுப்பு சாதனம் பொருத்தப்பட வேண்டும்
  - (iii) உத்தேசம் குறித்து கழிவு நீர் வெளியேற்றுதல் தொடர்பாக தமிழ்நாடு

- மாசுகட்டுப்பாட்டு வாரிய சட்டம் பிரிவு 25 (Water Act)-ன்படி வாரிய இணக்கம் (Consent) பெறப்படவேண்டும். அரசாணை எண்.341 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள் 3.11.2004-ன்படி கட்டிடத்தில் U Trap in the septic tank design அமைக்கப்பட வேண்டும்.
8. கட்டிடத்தில் மாற்றங்கள் ஏதேனும் செய்வதாக இருந்தால் நகர் ஊரமைப்பு இயக்குநர் அவர்கள் முன் அனுமதி பெறப்பட வேண்டும்.
  9. மனையில் அமையும் குடிநீர் மேல்நிலைத்தொட்டி மற்றும் கிணறு ஆகியவைகளுக்கு கொசுத்தடுப்பு சாதனம் பொருத்தப்படவேண்டும்.
  10. உத்தேச கட்டிடத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தனியார் வாகனங்கள் மூலம் வெளியேற்றவும் நிறுவனம் மற்றும் பொறுப்பாளர் குடியிருப்புக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர்வசதிகள் ஆகியவற்றை மனுதாரர் தம்சொந்த செலவில் செய்துதர வேண்டும்.
  11. உத்தேச கட்டுமானத்தில் விதிப்படி தேவையான அளவிற்கு தீத்தடுப்பு சாதனங்கள் பொருத்தப்பட வேண்டும்.
  12. திட்ட அனுமதி வழங்கப்பட்ட வரைபடத்தின் நகலினை மனையிடத்தின் முன்புறத்தில் எந்நேரமும் பார்க்கத்தக்க வகையில் Lamination செய்து காட்சிக்கு (Display) வைக்கப்பட வேண்டும்.
  13. The Applicant / developer and also the architects / Licensed Surveyors and the structural Engineer associated with the development shall ensure that developments shall be structurally sound and adequate safety measures are taken during the process of construction.
  14. வரைபடத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ளவாறு வாகனம் நிறுத்துமிடம் அந்த பயனுக்காகவே பயன்படுத்தப்படவேண்டும்.
  15. கட்டிடம் கட்டப்படும் போது அரசு அங்கீகாரம் பெற்ற மின் ஒப்பந்ததாரர் மூலம் ஓயரிங் செய்யப்பட வேண்டும்.
  16. கோயம்புத்தூர் பகுதியானது Seismic Zone - III ஆக வரையறுக்கப்பட்ட பகுதியில் அமைவதால் கட்டிடத்தில் நில அதிர்வை தாங்கும் முறைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
  17. வழங்கப்பட்ட திட்ட அனுமதிக்கு மற்றும் பயன்பாட்டுக்கு மாறாகவும் கூடுதலாகவும் மனையிடத்தில் அபிவிருத்தி செய்து கட்டிடம் கட்டப்பட்டு, அக்கட்டிடத்திற்கு/வரிவிதிக்கப்படின, அத்தகைய மீறல்களுக்கு சம்பந்தப்பட்ட உள்ளாட்சியே (கோயம்புத்தூர் மாநகராட்சி உட்பட) பொறுப்பாகும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
  18. கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குள் உள்ளாட்சி சட்டத்தின்படி வரிவிதிக்கப்படுவதற்கு முன்னர் வழங்கப்பட்ட திட்ட அனுமதிக்கு மற்றும் பயன்பாட்டுக்கு மாறாகவும், கூடுதலாகவும் கட்டப்பட்ட கட்டிடத்திற்கு இவ்வலுவலகத்தால் வழங்கப்பட்ட அதிகார பகிர்வின்படி நகர் ஊரமைப்புச் சட்டம் 1971


189  
பரிவு 56 மற்றும் 57 ன்படி நடவடிக்கை ஏதுவாக எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.


### சிறப்பு நிபந்தனை-2

1. கட்டுமானங்கள் நடைபெறும் இடத்தில், பொது மக்கள் அனைவருக்கும் தெரியும் வகையில் பலகையில், வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிகளின்படி, தளப்பரப்பு விகிதம் (FSI), திறவிடங்கள் (Setback) வாகன நிறுத்தம் மற்றும் பல நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
2. அரசாணை எண். 53, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை நாள். 16.04.2018 ன்படி திட்ட அனுமதி வழங்கப்பட்ட உத்தேசங்கள், கட்டுமானப்பணி Plinth Level -ல் இடம் நேராய்வு செய்ய மனுதாரர் விண்ணப்பித்து, கட்டுமானப்பணி தொடர Construction Continuance Certificate இவ்வலுவலகத்தில் பெறப்படல் வேண்டும். மேலும் கட்டுமானப்பணி முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட பின்னர் (பணிமுடிவு சான்று) Completion Certificate கோரி மனுதாரர் இவ்வலுவலகத்திற்கு விண்ணப்பித்து சான்று பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்

திட்ட அனுமதி செயலாணை கடிதத்தினை விண்ணப்பதாரருக்கு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மனுதாரர் தேவையான உரிமங்களை மற்ற விதிகளின்கீழ் சம்பந்தப்பட்ட உள்ளாட்சியிடம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

  
உறுப்பினர் செயலர் (பொறுப்பு)  
கோயம்புத்தூர் உள்ளூர் திட்டக்குழுமம்,  
கோயம்புத்தூர் - 12.

  
28.1.19

இணைப்பு

முத்திரையிட்ட வரைபடம் -2

பெறுநர்

ஆணையாளர்,  
கோயம்புத்தூர் மாநகராட்சி,  
கோயம்புத்தூர்

நகல் மனுதாரர் (உள்ளாட்சி வழியாக)

திரு. A.P. வின்சென்ட்ராஜ்,  
392, லட்சுமணன் நகர்,  
காந்திபுரம் II வீதி நீட்டிப்பு,  
கோயம்புத்தூர் 641012